

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, FEBRUARY 16, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 26th day of January, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before me at the Kegalla Kachechi and make claim to the said lands or any of them or to some interest therein:

I, Bertram Hill, Assistant Government Agent for the District of Kegalla, in the Province of Sabaragamuwa, in pursuance of the powers in me vested by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, shall declare by writing under my hand that the said lands or such of them, to which no claim has been made, are the property of the Crown.

BERTRAM HILL,
Assistant Government Agent.

Description of Lands referred to.

I.

Lot 214 on preliminary plan No. 131, called Weralandamukalana, situate in the village Deliwala in Walgam pattu of Kinigoda korale, in the Kegalla District, containing in extent 2 acres and 26 perches, as described in the annexed plan, and bounded as follows: on the north by Walara-oya; on the east by Malwakkadakumbura claimed by Ranhami, Millowakotuweowita claimed by L. Appu; on the south by Weralandehena claimed by Mudalihami, Weralanda claimed by PUNCHIRALA ARACHCHI, Dematagollehena claimed by Appuhami; on the west by Alagallehena claimed by Appuhami.

මෙහි පහත සඳහන් වූ ඉඩම් සම්බන්ධව අයිතිවාසිකම් ඇති අයවරුන් ඉන්නවා නම් ඒ අය වසී 1900 ක් වූ ජනවාරි මස 26 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත කැනලේ කච්චේරියට ඇවිත් මාදුර්පිට පෙණේසිට එකී ඉඩම වලට තිබෙන අයිතිකම් නොහොත් ඒ සම්බන්ධව තිබෙන වැදගත්කම් කියා නොසිටියොත් සබරගමු දිසාවේ කැනලේ දිසායුක්තුවේ උපද්වරුන්ගෙන් එක්ව වන බර්ට්ලම් හිල් යන මා විසින් වසී 1897 කේ 1 වෙනි ආඥාපනතෙන් සහ 1899 කේ 1 වෙනි ආඥාපනතෙන් මට ලැබී තිබෙන බලපූර්වත්කම් වල ප්‍රකාරයට, අයිතිකම් කියා නොසිටිය ඒ ඉඩම් රජයන් තක ඉඩම් බව මගේ අත්සන ඇති ලියවිල්ලකින් එළිදරව් කරණ බව මෙයින් දනගත යුතුයි.

බර්ට්ලම් හිල්,
ආණ්ඩුවේ උපද්වරුන් වහන්ස.

කියන්නේ මේ ඉඩම් ගැණයි.

I.

කැනලේ දිසායුක්තුවට අයිති කිරීමට කෝරලේ වල්ගම්පත්තුවේ දැවුල යන ගම තිබෙන නොමමර 131 කේ ජලාන කඩදසියේ පෙනීයන අක්කර 2 කුත් පාර්චස් 26 ක් විසාලකම ඇති මීට අමු නාපු සහතික සිතියමේ පෙනී යන වේරලන්දේ මුකලාන කියන නොමමර 214 බිම්කට්ටියට මායිම්: උතුරට වල්ආරේ මියද; නැගෙනහිරට රන්හාමි අයිතිකම් කියන මල්වත්තඩ කුඹුරද, ඇල්. අප්පු විසින් අයිතිකම් කියන මිල්ලවකොටුවේ මුවටද; දකුණට මුදලිහාමි විසින් අයිතිකම් කියන වේරලන්දේ හේනද, පුවරල ආරච්චිල විසින් අයිතිකම් කියන වේරලන්දද, අප්පුහාමි විසින් අයිතිකම් කියන දෙමටගොල්ලේ හේනද; බස්නාහිරට අප්පුහාමි විසින් අයිතිකම් කියන අලගලහේනද.


1900 ම් ෧෬ ක් ආදේශය 26 ක් ජනවාරි 26 ක් ප්‍රථමයෙන් මුහුණ දෙන බැවින්, මෙහි පහත සඳහන් වූ ඉඩම් සම්බන්ධව අයිතිවාසිකම් ඇති අයවරුන් ඉන්නවා නම් ඒ අය වසී 1900 ක් වූ ජනවාරි මස 26 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත කැනලේ කච්චේරියට ඇවිත් මාදුර්පිට පෙණේසිට එකී ඉඩම වලට තිබෙන අයිතිකම් නොහොත් ඒ සම්බන්ධව තිබෙන වැදගත්කම් කියා නොසිටියොත් සබරගමු දිසාවේ කැනලේ දිසායුක්තුවේ උපද්වරුන්ගෙන් එක්ව වන බර්ට්ලම් හිල් යන මා විසින් වසී 1897 කේ 1 වෙනි ආඥාපනතෙන් සහ 1899 කේ 1 වෙනි ආඥාපනතෙන් මට ලැබී තිබෙන බලපූර්වත්කම් වල ප්‍රකාරයට, අයිතිකම් කියා නොසිටිය ඒ ඉඩම් රජයන් තක ඉඩම් බව මගේ අත්සන ඇති ලියවිල්ලකින් එළිදරව් කරණ බව මෙයින් දනගත යුතුයි.

පර්දාර් ඉඩම්,
එනම් අරාපාටි ආදේශය.

சுட்டிய காணிகள்.

I.

கேகாலை டிஸ்திரிக்ட் கைச்சேர்ந்த கினிகொடகோறனை வல்கம்பத்துவை தெலிவல என்கிற கிராமத்திலிருக்கும் வெறலன் தேமுகலான 131 ம் இலக்க பிரதமபடத்தில் காண்கிற 214 ம் இலக்க துண்டில் காண்கிற 2 ஏக்கர் 26 பார்சஸ் விசாலமுள்ளது :- இத்துடன் அணைத்திருக்கும் பிரதமபடத்தில் காண்கிற காணிக்கு எல்கையாவது : வடக்கு-வலமறைய, கிழக்கு-றையுமி உரித்துபேசும் மல்வக்கடகும்புர, எல். அப்புஉரித்துபேசும் மில்லொலுவகொட்டுவலவிட்ட ; தெற்கு-முதல் ஆமி உரித்துபேசும் வெறலன் தேமுகலான, புன்சிரூலை ஆறச்சி உரித்துபேசும் வெறலன் தே, அப்புஆமி உரித்துபேசும் தெமட்டகொல்லேன ; மேற்கு-அப்புஆமி உரித்துபேசும் அலகலேன.



Lot 214 called Weralandamukalana, in extent 2A. Or. 26P., situated in the village Deliwala in Walgam pattu of Kinigoda korale.

Surveyor-General's Office,
Colombo, September 12, 1899.

S. J. C. MORE,
for Surveyor-General.

II.


Land commonly called or known as Dikhena (S. P. 14) situate in the village Deliwala in Walgam pattu of Kinigoda korale, in the Kegalla District, containing in extent 6 acres 3 roods and 32 perches, as described in the annexed plan, and bounded as follows: on the north by Pamusakotuwegatta claimed by Punchirala; on the east by Kadigahamulahena claimed by Unga, Kosgollehena claimed by Mutuwa, Endikadahena claimed by Mutuwa, Telaubugahamulawatta claimed by Undia; on the south by Crown land called Gondenikanda; on the west by Crown land called Gondenikanda.

குகுலர் டீஸ்ட்ரி கைச்சேர்ந்த கினிகொடகோறனில் வல்கம்பத்துவையில் தெலிவல என்கிற கிராமத்தில் இருக்கும் டீக்கள S. P. 16 என்றனைக்கப்படும் காணி இத்துடன் அணைக்கப்படும் பிரதமபடத்தில் காண்கிற 6 ஏக்கர் 3 ரூட் 32 பார்சஸ் விசாலமுள்ளது, இதன் எல்கையாவது : வடக்கு-புன்சிரூலை உரித்துபே

கேகாலை டிஸ்திரிக்ட் கைச்சேர்ந்த கினிகொடை கோறனையில் வல்கம்பத்துவையில் தெலிவல என்கிற கிராமத்தில் இருக்கும் டீக்கள S. P. 16 என்றனைக்கப்படும் காணி இத்துடன் அணைக்கப்படும் பிரதமபடத்தில் காண்கிற 6 ஏக்கர் 3 ரூட் 32 பார்சஸ் விசாலமுள்ளது, இதன் எல்கையாவது : வடக்கு-புன்சிரூலை உரித்துபே

சும் பமுனுகொட்டுவேவத்த, கிழக்கு-உங்கா உரித்துபேசும் கடிக்காமுலவன, முத்துவா உரித்துபேசும் கொஸ்கொ
ல்லேவன, முத்துவா உரித்துபேசும் இன்திகடேவன, உண்டியா உரித்துபேசும் தெலம்புகாமுலவத்த, தெற்கு-
அரசாட்சியாருக்குச்சேர்ந்த கொன் தெனிகந்த; மேற்கு-அரசாட்சியாருக்குச்சேர்ந்த கொன் தெனிகந்த.

No. 16



Scale of 4 Chains to an Inch

An allotment of land called Dikhena, situated in the village Deliwala in Walgam pattu of Kinigoda korale, in the District of Kegalla, Province of Sabaragamuwa, containing in extent 6A. 3R. 32P.

Surveyor-General's Office,
Colombo, November 25, 1897.

P. D. WARREN,
Assistant Surveyor-General.